

Kanchipuram DT

அரையாண்டுப் பொதுத் தேர்வு - 2025

பதினொன்றாம் வகுப்பு
கணக்குப்பதிவியல்

பதிவு எண்:

நேரம் : 3.00 மணி

பகுதி - அ

மதிப்பெண்கள் : 90

20 x 1 = 20

1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஒரு இருப்பாய்வு தயாரிக்கப்படுவது:

அ) ஒரு குறிப்பிட்ட நாளில்

ஆ) ஒரு ஆண்டிற்கு

இ) ஆண்டு இறுதியில்

ஈ) இவை ஏதும் இல்லை

2. புதிதாக நிறுவப்பட்ட இயந்திரத்தினைச் சோதனை ஓட்டம் மேற்கொள்வதற்குச் செய்த செலவு ₹20,000 என்பது

அ) முதலின்ச் செலவு

ஆ) தொடக்கச் செலவு

இ) நீள்பயன் வருவாயின்ச் செலவு

ஈ) வருவாயின்ச் செலவு

3. இயந்திரம் நிறுவுவதற்கு செலுத்தப்பட்ட கூலியை கூலிக்கணக்கில் பற்றுவைப்பது :

அ) முழு விடுபிழை

ஆ) பகுதி விடுபிழை

இ) இருமுறை பதிந்த பிழை

ஈ.) விதிப் பிழை

4. சொத்து கணக்கு கையாள்வது:

அ) சொத்துகள்

ஆ) தனிப்பட்ட நபர்கள்

இ) வருமானம் மற்றும் இலாபங்கள்

ஈ) செலவுகள் மற்றும் இழப்புகள்

5. சொத்தின் இறுதி மதிப்பு என்பது பயனளிப்புக் காலத்தின் _____ அச்சொத்திலிருந்து கிடைக்கும் தொகையாகும்.

அ) இறுதியில்

ஆ) மத்தியில்

இ) ஆரம்பத்தில்

ஈ) இவைகளில் ஏதுமில்லை

6. GAAP என்பது

அ) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்

ஆ) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்

இ) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகள்

ஈ) இவற்றில் ஏதுமில்லை

7. நடப்பாண்டின் ஒரு பேரேட்டுத் கணக்கின் இறுதி இருப்பு _____ தொடக்க இருப்பாகும்.

அ) கடந்த ஆண்டு

ஆ) அடுத்த ஆண்டு

இ) நடப்பு ஆண்டு

ஈ) இவற்றில் எதுவும் இல்லை

8. சாதாரண ரொக்க ஏட்டை வைத்திருக்கும் ஒரு நிறுவனம் பேரேட்டில் _____ தயாரிக்க தேவை இல்லை.

அ) முதல் கணக்கு

ஆ) விற்பனைக் கணக்கு

இ) ரொக்கக் கணக்கு

ஈ) கொள்முதல் கணக்கு

9. ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப்பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை _____ என அழைக்கலாம்.

அ) குறிப்பேட்டில் பதிதல்

ஆ) கூட்டுதல்

இ) இருப்புக்கட்டுதல்

ஈ) எடுத்தெழுதுதல்

10. பின்வருவனவற்றில் எந்த ஒன்று, கணக்குகளை குறிமுறையாக்கம் செய்யும் முறைகளில் இல்லாதது?

அ) தொகுப்பு குறிமுறை

ஆ) அணுகக் குறிமுறை

இ) மதியோட்டுக் குறிமுறை

ஈ) தொடர்ச்சியான குறிமுறை

11. இறுதிச் சரக்கிருப்பு என்பது ஓர் _____
 அ) கற்பனைச் சொத்து ஆ) நிலையான சொத்து
 இ) புலனாகச் சொத்து ஈ) நடப்புச் சொத்து
 12. காசோலை மூலம் சம்பளம் வழங்கியது ₹3,000 என்பதை குறிப்பேட்டுப் பதிவில் வரவு வைக்கப்பட வேண்டிய கணக்கின் பெயர்
 அ) வங்கி க/கு ஆ) சம்பளம் க/கு
 இ) எடுப்பு க/கு ஈ) ரொக்கக் க/கு
 13. விற்பனைத் திருப்ப ஏடு பதிவு செய்வது
 அ) வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது
 ஆ) வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது
 இ) வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது
 ஈ) வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது
 14. கீழ்க்கண்ட கணக்குகளில் எந்தக் கணக்கின் இருப்பு இருப்பாய்வில் பற்றுப்பதியில் தோன்றும்?
 அ) எடுப்புகள் கணக்கு ஆ) பற்பல கடனீந்தோர் கணக்கு
 இ) முதல் கணக்கு ஈ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு
 15. கொள்முதல் ஏட்டில் பதிவு செய்வது
 அ) அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல்
 ஆ) அனைத்து சரக்குகளின் கொள்முதல்
 இ) அனைத்து சொத்துகளின் கொள்முதல்
 ஈ) அனைத்து சொத்துகளின் கடன் கொள்முதல்
 16. நேர்கோட்டு முறையில் தேய்மானத் தொகையானது
 அ) அனைத்து ஆண்டுகளுக்கும் நிலையாக இருக்கும்
 ஆ) ஆண்டுதோறும் அதிகரிக்கும்
 இ) ஆண்டுதோறும் மாறக்கூடியது
 ஈ) ஆண்டுதோறும் குறையும்
 17. இருப்பாய்வில் தோன்றும் சம்பளம் எங்கு காண்பிக்கப்படும்?
 அ) இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்
 ஆ) வியாபாரக் கணக்கின் பற்று பக்கம்
 இ) இருப்புநிலைக்குறிப்பின் சொத்துகள் பக்கம்
 ஈ) இலாபநட்டக் கணக்கின் பற்று பக்கம்
 18. பின்வருவனவற்றில் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது?
 அ) நிறுவனத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ளுதல்
 ஆ) நடவடிக்கைகளை முறையாக பதிவு செய்தல்
 இ) வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளை தீர்த்தல்
 ஈ) வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்
 19. திருத்தியமைக்கப்பட்ட மென்பொருள் _____ க்கு ஏற்றவை.
 அ) பெரிய நடுத்தர வணிகம் ஆ) பெரிய தனித்தன்மையான வணிகம்
 இ) சிறிய பாரம்பரிய வணிகம் ஈ) மேலே கூறிய எதுவும் இல்லை
 20. ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகளை ரொக்க ஏட்டில் பதிந்தால், அது
 அ) கூட்டுப் பதிவு ஆ) ஒற்றைப் பதிவு
 இ) எதிர்ப் பதிவு ஈ) சாதாரணப் பதிவு

பகுதி - ஆ

II. எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளி. (வினா எண் 30 கட்டாய வினா)

7 x 2 = 14

21. கணக்கியலை வரையறுக்கவும்.
 22. வரவு இருப்பு என்றால் என்ன?
 23. இருப்பாய்வு தயாரிக்கும் முறைகள் யாவை?
 24. பயன்தீரும் சொத்துக்கள் என்றால் என்ன?
 25. மதியோட்டுக் குறிமுறை என்றால் என்ன?
 26. கீழே கொடுக்கப்பட்டுள்ள கணக்குகளின் இருப்புகளைக் கண்டறிந்து, அவை இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் இடம் பெறுமா அல்லது வரவுப் பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டுக.
 i) பற்பல கடனீந்தோர்
 ii) அறைகலன்
 iii) தள்ளுபடி அளித்தது
 iv) வங்கி மேல்வரைப் பற்று
 27. இருப்பாய்வு தயாரிக்கும் முன் கீழ்க்கண்ட பிழைகள் கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தவும்.
 i) கொள்முதல் திருப்ப ஏட்டில் ₹500 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
 ii) கொள்முதல் திருப்ப ஏட்டில் ₹600 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
 iii) விற்பனைத் திருப்ப ஏட்டில் ₹700 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
 iv) விற்பனைத் திருப்ப ஏட்டில் ₹800 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
 28. கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து சரக்கு விற்பனைக்கான அடக்கத்தினை கணக்கிடவும்.

விவரம்	விலை ₹
தொடக்க சரக்கிருப்பு	10,000
கொள் முதல்	80,000
நேரடிச் செலவுகள்	7,000
மறைமுகச் செலவுகள்	5,000
இறுதிச் சரக்கிருப்பு	15,000

29. மாற்றுச்சீட்டு செலுத்தற்குரிய நாளைக் கணக்கிடுக.

மாற்றுச்சீட்டு நாள்	தவணை காலம்	சலுகை நாட்கள்	செலுத்தற்குரிய நாள்
ஜூலை 12	1 மாதம்	3	?
அக்டோபர் 1	30 நாட்கள்	3	?

30. தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் கணக்கிடுவதற்காக பயன்படுத்தும் குத்திரங்கள் யாவை?

பகுதி - இ

III. எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளி. (வினா எண் 40 கட்டாய வினா)

7 x 3 = 21

31. இரட்டைப் பதிவு கணக்கியல் முறையின் பொன்னான விதிகளைத் தருக.
 32. பின்வருவனவற்றை ஆள்சார் கணக்கு, சொத்துக் கணக்கு மற்றும் பெயரளவுக் கணக்கு என்று வகைப்படுத்துக.
 அ) வங்கி
 இ) கவிதா
 உ) தள்ளுபடிப் பெற்றது
 ஆ) கொள்முதல்
 ஈ) விற்பனை
 ஊ) கொடுபட வேண்டிய கூலி

33. 2018 ஜனவரி 1 அன்று வினோத் என்பவரின் ஏடுகளில் கீழ்க்கண்ட இருப்புகள் காணப்பட்டன.
சொத்துக்கள்: ரொக்கம் ₹40,000, சரக்கிருப்பு ₹50,000,
 ராஜியிடம் பெறவேண்டியது ₹50,000, இயந்திரம் ₹40,000
பொறுப்புகள்: ஹரி என்பவருக்கு செலுத்த வேண்டியது ₹ 30,000
 தொடக்கப் பதிவினைத் தருக.
34. பின்வரும் வணிக நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டில் காண்பிக்கவும்.
 i) அன்பு, ரொக்கம் ₹20,000, சரக்குகள் ₹12,000 மற்றும் இயந்திரம் ₹8,000 த்துடன் தொழில் தொடங்கினார்.
 ii) ரமணியிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ₹7,000
 iii) கொடுபட வேண்டிய கூலி ₹400
35. கீழ்க்கண்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவு தந்து பேரேட்டுக் கணக்கில் எடுத்து எழுதவும். ராம் என்பவர் மே 20, 2018 அன்று சம்பளம் கொடுத்தது ₹15,000, மின் கட்டணம் செலுத்தியது ₹8,000 மற்றும் கூலி கொடுத்தது ₹2,000
36. பின்வரும் இருப்புகளைக் கொண்டு இருப்பாய்வு தயாரிக்கவும்.

விவரம்	தொகை ₹
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு	50,000
சரக்கிருப்பு	35,000
முதல்	1,25,000
கொள்முதல்	90,000
விற்பனை	1,50,000
கடனாளிகள்	2,00,000

37. தேய்மானம் நீக்க வேண்டியதன் நோக்கங்கள் யாவை?
38. பின்வரும் நடவடிக்கைகளை குணால் என்பவரின் தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.
 2017 ஜனவரி 1 கையிருப்பு ரொக்கம் 11,200
 5 இரமேஷ் என்பவரிடம் பெற்றது 300
 7 வாடகை செலுத்தியது 30
 8 ரொக்கத்திற்கு சரக்குகள் விற்பனை 300
 10 மோகனுக்கு செலுத்தியது 700
 27 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது 200
 31 சம்பளம் கொடுத்தது 100
39. பின்வரும் நடவடிக்கைகளை எழுதுபொருள் வியாபாரம் செய்யும் இராம் நிறுவனத்தின் விற்பனை ஏட்டில் பதிவு செய்க.
 2017 ஜனவரி 1 அன்பு & கோ கடனுக்கு விற்பனை
 ரீம் ஒன்று ₹150 வீதம் 20 ரீம்கள் வெள்ளைத்தாள்
 ஜனவரி 2 ஜெகதீஷ் நிறுவனத்திற்கு
 ஒரு டஜன் ₹360 வீதம் 6 டஜன்கள் எழுதுகோல் கடனுக்கு விற்பனை
 ஜனவரி 15 இளங்கோ & கோவிற்கு கடனுக்கு விற்பனை
 ஒன்று ₹170 வீதம் 10 ஒவிய அட்டைகள்

5/8

XI கணக்குப்பதிவியல்

40. கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு சைமன் நிறுவனத்தின் 2018 மார்ச் 31-ம் நாளுக்குரிய வங்கி சரிக்கும் பட்டியலைத் தயாரிக்கவும்.

- வங்கி அறிக்கையின்படி பற்றிருப்பு ₹2,500
- செலுத்திய காசோலை இன்னும் வசூலித்து வரவு வைக்கப்படவில்லை ₹10,000
- இணைய வங்கி மூலம் செலுத்திய தொகை ₹2000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.

பகுதி - ஈ

7 x 5 = 35

IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

41. அ) கணக்கியலின் கிளைகளை விளக்குக.

(அல்லது)

ஆ) வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் சசிசுமாரின் ஏடுகளில் பின்வரும் நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவு தருக.

அக்டோபர்

	₹
2017 1 வியாபாரம் தொடங்க இட்ட சரக்கின் மதிப்பு	40,000
3 வணிகத்தில் இட்ட ரொக்கத்தின் மதிப்பு	60,000
4 அருளிடமிருந்து கடனுக்கு வாங்கிய சரக்கின் மதிப்பு	70,000
6 அருளுக்கு திருப்பிய சரக்கின் மதிப்பு	10,000
10 அருளின் கணக்கில் செலுத்திய தொகை	60,000
15 சுந்தருக்கு கடனுக்கு விற்பனை சரக்கின் மதிப்பு	30,000
18 சுந்தர் திருப்பி அனுப்பிய சரக்கின் மதிப்பு	6,000
20 சுந்தரிடமிருந்து ரொக்கம் 23,000 பெற்றுக்கொண்டு அவரது கணக்கு முடிக்கப்பட்டது	
25 மின்னணு பரிவர்த்தனை மூலம் சம்பளம் வழங்கியது	2,000
30 சசிசுமார் தனது சொந்த பயன்பாட்டிற்காக எடுத்துக் கொண்ட சரக்கின் மதிப்பு	10,000

42. அ) பின்வரும் நடவடிக்கைகளை கலைச்செலவி ஏடுகளில் நேரடியாகப் பேரேட்டில் எடுத்து எழுதவும்.

2022

	₹
அக்டோபர் 1 தொழில் ரொக்கத்துடன் தொடங்கியது	25,000
5 வங்கியில் ரொக்கம் செலுத்தியது	12,500
10 அறைகலன் வாங்கி காசோலை கொடுத்தது	2,000
15 ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது	5,000
19 வாகன எண்பவருக்கு கடனுக்கு சரக்கு விற்பனை	4,000
22 சொந்த பயனுக்காக சரக்குகள் எடுத்துக்கொண்டது	500

(அல்லது)

ஆ) கீழ்க்காணும் செலவினங்களையும் வரவினங்களையும் முதலினமா அல்லது வருவாயினமா என வகைப்படுத்துக.

- நிலைச்சொத்து வாங்குவதற்காக இயக்குநரின் வெளிநாட்டு பயணத்திற்கு செலவழிக்கப்பட்ட தொகை ₹10,000
- பெறுதற்குரிய கடனாளிகளிடமிருந்து அந்த வருடத்தில் பெற்ற தொகை
- பழைய கட்டடத்தை இடித்து அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்காக மேற்கொண்ட செலவு
- தீயினால் இயந்திரத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்காக பெறப்பட்ட காப்பீட்டுரிமைத் தொகை
- பழைய வாகனம் வாங்கி உடனடியாக பழுதுபார்த்த செலவு ₹150

6/8

XI கணக்குப்பதிவியல்

43. அ) இராம்கோ ஆடை நிறுவனம் ஏப்ரல் 1, 2014 அன்று ₹2,00,000 மதிப்புள்ள ஓர் இயந்திரத்தை நிலா நிறுவனத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது. அதற்கு நிறுவனகச் செலவாக ₹10,000 செலவழித்து. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கப்பட்டது. முதல் மூன்று ஆண்டுகளுக்கு இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கினை தயாரிக்கவும். கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ல் முடிக்கப் பெறுகின்றன.

(அல்லது)

- ஆ) கணினிமயக் கணக்கியல் முறையின் குறைபாடுகளில் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிடுக.
44. அ) பாபு என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் இருப்புகளைக் கொண்டு 31-03-2016ஆம் நாளுக்குரிய இருப்பாய்வைத் தயாரிக்கவும்.

	₹
கை ரொக்கம்	7,000
பற்பல கடனாளிகள்	5,400
சம்பளம்	6,800
வாராக்கடன்	200
தொடக்க சரக்கிருப்பு	15,400
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு	7,000
கடன்நீத்தோர்	11,800
முதல்	25,000
கொள்முதல்	45,000
விற்பனை	50,000

(அல்லது)

- ஆ) நிக்கோலஸ் என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட 2016 மார்ச் 31ஆம் நாளைய இருப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

விவரம்	₹
கொள்முதல்	10,000
கூலி	600
உள்ஏற்றிச் செல் செலவு	750
விளம்பரம்	500
வெளித்தூக்கு கூலி	400
சரக்கிருப்பு (01.01.2016)	1,000
விற்பனை	15,100
பெற்ற கழிவு	1,900
வாடகை பெற்றது	600

2016 மார்ச் 31-ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான இலாப நடட்டக் கணக்கை தயார் செய்யவும்.

சரிசெய்தல்கள்:

- அ) முன்கூட்டிப் பெற்ற கழிவு ₹400
ஆ) கொடுபட வேண்டிய கூலி ₹200
இ) முன்கூட்டி செலுத்திய விளம்பரம் ₹150
ஈ) 31.03.2016 அன்று இறுதி சரக்கிருப்பின் மதிப்பு ₹2,100

7/8

XI கணக்குப்பதிவியல்

45. அ) கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து முன்பண மீட்பு முறையில் பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டைத் தயாரிக்கவும்.

2017

	₹
ஜூலை 1 காசாளலிடமிருந்து முன்பணம் பெற்றது	2,000
7 மடல் ஏடு மற்றும் பதிவேடுகள் வாங்கியது	100
8 வெள்ளைத்தாள்கள் வாங்கியது	50
10 ஆட்டோ ரிக்ஷா கட்டணம் கொடுத்தது	200
15 கூலி கொடுத்தது	300
18 தபால் செலவுகள் செய்தது	100
21 எழுதுபொருள்கள் வாங்கியது	450
23 தேநீர் செலவுகள் செய்தது	60
25 துரித அஞ்சல் செலவு செய்தது	150
27 சிற்றுண்டி செலவுகள் செய்தது	250
31 ஏற்றிச்செல் செலவுகள் செய்தது	150

(அல்லது)

ஆ) 2018 மார்ச் 31-ஆம் நாளாக்குரிய வங்கி சரிக்கட்டும் பட்டியலைத் தயார் செய்து ரொக்க ஏட்டின்படியான இருப்பினைக் கண்டறிக.

	விவரம்	₹
i)	வங்கி அறிக்கையின் படியான வங்கி இருப்பு	15,000
ii)	விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது	2,500
iii)	வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை	250
iv)	வங்கியால் பற்று செய்யப்பட்ட வட்டி ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை	500
v)	நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய காப்பீட்டு முனைமம் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை	300
vi)	செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது	900

46. அ) பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்டன. அனாமத்துக் கணக்கு இருப்பதாகக் கருதி பிழைகளை திருத்தம் செய்யவும்.

- அருணாக்கு ₹152க்கு கடனுக்கு சரக்கு விற்குது, அருணின் கணக்கில் ₹125 என எழுதப்பட்டுள்ளது.
- லட்சுமியிடம் கடனுக்கு ₹550 க்கு சரக்கு கொள்முதல் செய்தது. அவரது கணக்கில் ₹505 என வரவு வைக்கப்பட்டுள்ளது.
- அப்ரூபாவிடமிருந்து கடனுக்கு ₹404-க்கு அறைகலன் வாங்கியது. அறைகலன் கணக்கில் ₹440 என பற்று வைக்கப்பட்டது.
- ₹200 ரொக்கத்திற்கு இயந்திரம் வாங்கியது பேரேட்டில் இயந்திரக் கணக்கில் எடுத்து எழுதப்படவில்லை.
- கொள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகை ₹89 முன் எடுத்து எழுதும்போது ₹98 என எழுதப்பட்டுள்ளது.

(அல்லது)

ஆ) செல்வி என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து வியாபார, இலாப நடட் கணக்கினைத் தயாரிக்கவும்.

விவரம்	₹
சரக்கிருப்பு 01.01.2022	16,000
கொள்முதல்	44,000
விற்பனை	84,000
கொள்முதல் மீதான செலவுகள்	5,000
நிதிசார் செலவுகள்	7,000
விற்பனை மீதான செலவுகள்	2,000
வாராக்கடன்,	2,400
வியாபார செலவுகள்	2,400
அளித்த தள்ளுபடி	1,200
கழிவு கொடுத்தது	2,200
விற்பனை செலவுகள்	1,200
அலுவலக வாகனங்கள் மீதான பழுதுபார்ப்பு செலவுகள்	1,200

2022 டிசம்பர் 31 அன்றைய இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ₹9,000

47. அ) பின்வரும் விபரங்களைக் கொண்டு நாலந்தா புத்தகக்கடையின் துணை ஏடுகளைத் தயார் செய்யவும்.

2017

டிசம்பர் 1 உமாதேவியிடமிருந்து கடனுக்கு வாங்கியது.

ஒன்று ₹80 வீதம் 100 வணிகப்புள்ளியியல் புத்தகங்கள்

ஒன்று ₹150 வீதம் 100 கணக்குப்பதிவியல் புத்தகங்கள்

7 ஸ்ரீதேவி & கோ-விற்கு கடனுக்கு விற்கிறது

ஒன்று ₹90 வீதம் 240 வணிகப்புள்ளியியல் புத்தகங்கள்

ஒன்று ₹170 வீதம் 250 கணக்குப்பதிவியல் புத்தகங்கள்

10 சுபா & கோ விடமிருந்து வாங்கியது

ஒன்று ₹80 வீதம் 40 பொருளாதாரப் புத்தகங்கள்

கழிக்க : வியாபாரத்த ள்ளபடி 15%

15 சேதமடைந்திருந்த 10 கணக்குப்பதிவியல்

புத்தகங்கள் உமாதேவியிடம் திருப்பப்பட்டது

இதற்கு பணம் பெறப்பட வில்லை

18 குப்தா பிரதர்ஸிற்கு கடனுக்கு விற்கிறது

ஒன்று ₹95 வீதம் 200 பொருளாதாரப் புத்தகங்கள்

26 சுபா & கோவிற்கு 6 பொருளாதாரப் புத்தகங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

(அல்லது)

ஆ) கையால் எழுதும் கணக்கியல் முறைக்கும், கணினிமயக் கணக்கியல் முறைக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் ஏதேனும் ஐந்து தருக.
